LIBRARY
1 - OCT 1963
STATE LEGISLATURE, MADRAS

THE MADRAS LEGISLATIVE ASSEMBLY

Friday, 9th August 1963.

The House met in the Assembly Chamber, Fort St. George, Madras, at half-past eight of the clock, Mr. Speaker (THE HON. SRI S. CHELLAPANDIAN) in the Chair.

I. QUESTIONS AND ANSWERS.

STARRED QUESTIONS.

கட்டாய சேமிப்புத் திட்டம்

***61** *கேள்வி.—திரு. சோ. ஆறுமுகம்:* கனம் நிதி அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

கட்டாய சேமிப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு சர்க்காரில் பணிபுரியும் அலுவலர்களிடமிருந்து எவ்வளவு தொகை உத்தேசமாகக் கிடைக்கும்?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: The majority of employees of the State Government who draw emoluments of less than Rs. 250 per month and who are not therefore income-tax assessees will get exemption from the Compulsory Deposit Scheme, since they are contributing at the minimum rate of 11 per cent to their Provident Funds. With regard to Government Servants who are income-tax assessees, the compulsory deposit is payable by the Government servants themselves in the Post Offices or the State Bank of India branches at the following rates :—

Where the residual income is Rs. 6,000 or less—3 per cent of such residual income.

Where the residual income exceeds Rs. 6,000—3 per cent of the first Rs. 6,000 and 2 per cent of the balance thereof.

Since these payments will not pass through the State Government's accounts and the responsibility for making the compulsory deposit rests with the Government servants themselves, it will not be possible to estimate the amount payable by these officers.

திரு. சோ. ஆறுமுகம்: கட்டாயச் சேமிப்புத் திட்டத்தினால் பெரும்பாலான ஊழியர்கள் பாதிக்கப்படுவதனால் கட்டாய சேமிப்புத் திட்டத்தைக் கைவிடுமாறு இந்த மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது அரசாங்கம் இதுபற்றி மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்ததா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம்: நான் அளித்த விடையை விட வேறு தகவல் ஒன்றும் இல்லை.

திருமதி சி. குழந்தையம்மாள் : கனம் தலைவர் அவர்களே, கட்டாயச் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இன்கம்-டாக்ஸ் கட்டுகிறவர்களுக்கும், பிராவிடெண்ட் பண்டு திட்டத்தில் சேர்ந்திருக்கிற ஆசிரியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இதுபற்றித் தனிக் கேள்வி வேண்டும்.

திருமதி பி. கே. ஆர். லட்சுமிகாந்தம் : கட்டாயச் சேமிப்புத் திட்டத்தினால் சிறு சேமிப்புத் திட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இதைப்பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. சிறு சேமிப்புத் திட்டமும் நடைபெற வேண்டியிருக்கிறது.

திரு. ஜே. மாதா கவுடர் : கட்டாயச் சேமிப்புத் திட்டத்தினால் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்கிற புகார் ஏதாவது அரசாங்கத்திற்கு வந்திருக்கிறதா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : அது பற்றி இந்த அரசாங்கத்திடம் தகவல் ஒன்றும் இல்லை.

திரு. முனு. ஆதி : தலைவர் அவர்களே, நான்காந்தர சிப்பந்திகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. எம். பக்தவத்சலம் : நான் அளித்த விடையில் அவர்கள் பிராவிடெண்ட் பண்டு கட்டுவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். அவர்களுக்கு விதிவிலக்கு உண்டென்று சொல்லியிருக்கிறேன். ஆகையால், நான்காவது நிலை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள்.

தொழுநோய் ஆராய்ச்சி நிலையம் (திருமணி)

*** கேள்வி.—புலவர் கா. கோவிந்தன் :** கனம் சுகாதார அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) செங்கற்பட்டை அடுத்த திருமணியில் இருக்கும் தொழுநோய் ஆராய்ச்சி மருத்துவ நிலையத்திற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் எவ்வளவு உதவித் தொகை அளிக்கிறது ?

(இ) அந்நிலையத்தின் ஆட்சிப் பொறுப்பில் அரசாங்கத்தின் பங்கு என்ன ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : (அ) திருமணியிலுள்ள குஷ்டரோக போதனை—ஆராய்ச்சி மத்திய நிலையத்தை நடத்தி வருவதற்கென தமிழ்நாடு அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபாய் 3 லட்சம் உதவித் தொகை கொடுத்து வருகின்றது.